



மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், உத்தமபாளையம்.

முன்னிலை: திரு.S.அமலநாதகமலக்கண்ணன், B.A.,B.L.,Hon's.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி (FAC)
உத்தமபாளையம்.

2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள் திங்கட்கிழமை

அசல் வழக்கு எண். 55/2025

(Original Suit CNR No. TNTH06-000-085-2025)

பேங்க் ஆஃப் பரோடா

அதன் கிளை மேலாளர் மூலம்,

காமயகவுண்டன்பட்டி கிளை

:: வாதி

/எதிர்/

1. M.சிவசாமி

2. P. கண்ணன்

:: பிரதிவாதிகள்

இவ்வழக்கு 29.04.2025-ம் தேதி கோப்புக்கு எடுக்கப்பட்டு
27.03.2026-ம் தேதி என் முன்பாக இறுதியான விசாரணைக்கு வந்தபோது
வாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் திரு. V. காசிராஜன், B.A., B.L., அவர்கள்
ஆஜராகியும், பிரதிவாதிகளுக்கு உரிய முறையில் அழைப்பாணை சார்பு
செய்தும், நீதிமன்றத்தில் அழைத்தும் ஆஜராகாத காரணத்தினால்
பிரதிவாதிகளுக்கு எதிராக 27.06.2025-ம் தேதியன்று ஒரு தலைபட்ச
உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் தோன்றாதரப்பினராக்கப்பட்டும், வாதி தரப்பு
வாதுரைகள் கேட்கப்பட்டும் ஆவணங்களை பரிசீலனை செய்தும் இதுநாள்
வரை என் கவனமான பரிசீலனையில் இருந்து வந்தும் இன்று இந்நீதிமன்றம்
கீழ்க்கண்டவாறு வழங்கும்

தீர்ப்புரை

இவ்வழக்கின் பிரதிவாதிகளிடமிருந்து வழக்குரை கடன் தொகையான ரூ.69,227.61/-ஐ வசூல் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டி வாதி வங்கியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2) வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரை சுருக்கம்:

2.1) இவ்வழக்கின் 1ம் பிரதிவாதி வாதி வங்கியிடம் வாழை சாகுபடி தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக (BKCC – பரோடா கிசான் கிரெடிட் கார்டு வசதி) ரூ.50,000/-யை கடன் கோரி விண்ணப்பித்துள்ளார். மேற்படி கடன் விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட வாதி வங்கி 17.10.2019 ம் தேதியன்று ரூ.50,000/- கடன் வழங்க அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு 1ம் பிரதிவாதி கையொப்பமிட்டு கொடுத்துள்ளார். மேற்படி கடனுக்காக 8.60% வட்டி விகிதத்தில் அரை வருடத்திற்கு ஒரு முறை கூடும் கூட்டு வட்டியுடன் மற்றும் பின் வட்டியுடன் குறிப்பிட்ட கடன் வரம்பானது 12 மாதங்களுக்குள் சரிசெய்யப்பட்டு திருப்பி செலுத்தவும், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி அவ்வப்போது மாறுபடும் கூடுதல் வட்டி விகிதத்தின் படியும் கடன் தொகையை திருப்பி செலுத்தவும், மேற்படி கடன்தொகையை ஒப்புக்கொண்டபடி மாத தவணைகளில் செலுத்தத் தவறிய பட்சத்தில் மொத்த பாக்கி தொகைக்கு 2% கூடுதல் வட்டியுடன் திருப்பிச் செலுத்த 1ம் பிரதிவாதி ஒப்புக்கொண்டுள்ளார்.

2.2) 1ம் பிரதிவாதி பெற்ற கடன் தொகை குறித்த எல்லா விபரங்களையும் அறிந்துகொண்டும், கடனின் நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்த விபரங்கள் பற்றி அறிந்து கொண்டும் 1ம் பிரதிவாதிக்கு ஜாமீன்தாரராக இருக்க ஒப்புக்கொண்டு வாதி வங்கிக்கு 2ம் பிரதிவாதி 17.10.2019 ம் தேதியன்று ஜாமீன் ஒப்பந்தம் (General Form of Guarantee) ஒன்று எழுதிக்கொடுத்துள்ளார். பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டபடி மேற்படி கடன் தொகைக்கான அசல் மற்றும் வட்டித்தொகை வகையறாக்களை செலுத்தி வைக்கக்கோரி பலமுறை நேரிலும், ஆட்கள் மூலம் துயர்ந்தும், வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும், பிரதிவாதிகள் யாதொரு தொகையும் செலுத்தாமல் வீண் காலம் கடத்தி வந்துள்ளதால், பிரதிவாதிகளுக்கு கடன்

தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டும் கடன் தொகையை திரும்பச் செலுத்தாததன் காரணமாக வாதி வங்கியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3) பிரதிவாதிகளுக்கு உரிய முறையில் அழைப்பாணை சார்பு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அழைத்தும் ஆஜராகாத காரணமாக பிரதிவாதிகளுக்கு எதிராக ஒருதலைபட்ச உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வாதிகள் தரப்பு சாட்சி விசாரணை பதிவு செய்யப்பட்டது.

4) வாதி தரப்பில் வாதி வங்கியின் கிளை மேலாளர் ஸ்டாலின் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு அவரது சாட்சியத்தின் போது வா.சா.ஆ.1 முதல் 10 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. அதன் பின்னிட்டு வாதி தரப்பு சாட்சி விசாரணை முடிவுற்று, வாதி தரப்பு வாதம் கேட்கப்பட்டது.

5) இந்நிலையில் இந்த வழக்கில் தீர்மானிக்கப்படவேண்டிய சங்கதி யாதெனில், இந்த வழக்கானது அனுமதிக்கத்தக்கதா ? என்பதேயாகும்.

6) பிரச்சனைக்கான விவாதம் மற்றும் தீர்வு

6.1) இவ்வழக்கின் 1ம் பிரதிவாதி 17.10.2019-ம் தேதி வாதி வங்கியை அணுகி வாழை சாகுபடி தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக (BKCC – பரோடா கிசான் கிரெடிட் கார்டு வசதி) ரூ.50,000/- கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார். மேற்படி விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வாதி வங்கி 1ம் பிரதிவாதிக்கு ரூ.50,000/-த்தை sanction செய்துள்ளனர். மேற்படி sanction கடிதம் வா.சா.ஆ.1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கடனுறுதி படிவத்தில் 1- ம் பிரதிவாதி கையொப்பம் செய்துள்ளார். மேற்படி கடனுறுதி படிவம் வா.சா.ஆ.2 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி 1ம் பிரதிவாதி தொடர் பாதுகாப்பு கடிதத்திலும், கொதுவை ஒப்பந்தத்திலும் கையொப்பம் செய்துள்ளார். மேற்படி ஆவணங்கள் வா.சா.ஆ.3 மற்றும் வா.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி 1ம் பிரதிவாதி பெற்ற

கடனிற்கான நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்த விபரங்களை தெரிந்துகொண்டு 2 ம் பிரதிவாதி 17.10.2019 ம் தேதியன்று ஜமீன் ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துள்ளார். அது வா.சா.ஆ.5 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 1,2 பிரதிவாதிகள் பெற்ற கடனுக்கு ஆதரவாக வாதி வங்கிக்கு பிரகடனம் மற்றும் பொறுப்புணர்வு கடிதத்தினை கடந்த 17.10.2019 ம் தேதியன்று எழுதி கொடுத்துள்ளார்கள். அது வா.சா.ஆ 6 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 1 ம் பிரதிவாதி, வாதி வங்கியிடம் பெற்ற கடனை உறுதி செய்யும் விதமாகவும், நிலுவைத் தொகையினை ஒப்புக்கொள்ளும் விதமாகவும், 15.09.2022 ம் தேதியில் கடன் நிலுவை ஒப்புதல் கடிதத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அது வா.சா.ஆ.7 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையை பல முறை கேட்டும் கடனை திருப்பிச் செலுத்தாததால் 03.04.2025 ம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அது வா.சா.ஆ.8 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 2 ம் பிரதிவாதி வழக்கறிஞர் அறிவிப்பினை பெற்றதற்கான டிராக் கன்சைன்மெண்ட் இணையதள நகல் வா.சா.ஆ 9 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு எண். 11190500007651-ன் பட்டியல் வா.சா.ஆ.10 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது.

06.02) வா.சா.1-ன் வாய்மொழி சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.10 வரையிலான ஆவணங்கள் வாயிலாக பிரதிவாதிகள் , வாதி வங்கியில் ரூ.50,000/- வாழை சாகுபடி அபிவிருத்திக்காக கடன் பெற்றுள்ளார் என்பதும், பிரதிவாதிகளின் வங்கிக் கணக்கு பட்டியல் மூலம் ரூ.69,079.24/- நிலுவையில் உள்ளது என்பதும் அதற்கு வட்டியாக ரூ.148.37/-ம் சேர்த்து வழக்குரை கடன் தொகை ரூ.69,227.61/- நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவருகிறது.

06-03) மேற்படி வாதி வங்கி தர்ப்பு வழக்குரை சங்கதிகள் யாவும் வா.சா.1ன் முதல் விசாரணை பிரமாண வாக்குமூல சங்கதிகளுடன் பொருந்தி அமைந்துள்ளது. மேலும் மேற்படி சங்கதிகள் அனைத்தையும் வா.சா.ஆ.1 முதல் 10 வரையிலான சான்றாவணங்கள் வாயிலாக வாதி வங்கி தரப்பானது நிரூபித்துள்ள நிலையில், மேற்படி சங்கதிகளை மறுத்து எதிர்வழக்காட 1,2 பிரதிவாதிகளுக்கு உரிய வாய்ப்பளித்துள்ள போதிலும், இவ்வழக்கில் ஆஜராகாமலும், எதிர்வழக்குரை தாக்கல் செய்து எதிர் வழக்காடாமலும் இருந்துள்ள செயல் மற்றும் அதனுடன் இணைந்த செயல்

தவிர்க்கையானது என்று பிரதிவாதிகளுக்கு எதிராகவே தீர்மானம் கொள்ளச்செய்கிறது.

06-04) மேற்படி தீர்மானமானது வாதி வங்கி தரப்பிலான வழக்குரை சங்கதிகளின் நிரூபணத்திற்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. அதன்படி வாதி வங்கி தனது தரப்பு வழக்குரை சங்கதிகளை உரிய சாட்சிய சான்றாவணங்கள் வாயிலாக நிரூபித்திருப்பதாக இந்நீதிமன்றம் தீர்மானம் கொள்கிறது.

06.03) எனவே, மேற்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் பிரதிவாதிகள் வாதி வங்கியில் 17.10.2019-ம் தேதியில் வாழை சாகுபடி தொழில் அபிவிருத்திக்காக (BKCC- பரோடா கிசான் கிரெடிட் கார்டு வசதி) கடன் பெற்றுள்ளார் என்பதும், வழக்குரைச் சங்கதிகளை மறுத்து பிரதிவாதிகள் தனது தரப்பு வாதத்தை முன் வைக்க முன் வராமல் ஒருதலைபட்சமாக்கப்பட்டுள்ளார் என்பதாலும், வழக்குரை கடன் தொகையான ரூ.69,227.61/-ஐ, பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு செலுத்த கடமைப்பட்டவர் என்று தீர்மானித்து அவ்வாறே பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

07) முடிவாக,

1	இவ்வழக்கினை அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி தாவா தொகையான ரூ.69,227.61/- ஐ வாதிக்கு 1, 2 பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமென்றும், அசல் தொகை ரூ.50,000/-க்கு பின் வட்டியாக தாவா வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் தீர்ப்பாணை தேதி வரையில் 11.20% வட்டியும், தீர்ப்பாணை தேதியிலிருந்து தொகை முழுவதும் வசூலாகும் நாள் வரையில் 6% வருட வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
2	இவ்வழக்கின் செலவுத்தொகையை வாதி வங்கிக்கு, பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு என்னால் பிழைநீக்கம் செய்யப்பட்டு இன்று 30.03.2026-ம் தேதியன்று என்னால் திறந்த நீதிமன்றத்தில் அவையறிய பகரப்படுகிறது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி (மு.கூ.பொ)
உத்தமபாளையம்.

வாதி தரப்பு சாட்சி.

வா.சா.1. ஸ்டாலின் (வாதி வங்கியின் கிளை மேலாளர்)

வாதி தரப்பு சான்றாவணங்கள்.

1	வா.சா.ஆ.1	17.10.2019	கடன் அனுமதி கடிதம்	அசல்
2	வா.சா.ஆ.2	17.10.2019	கடன் உறுதி பத்திரம்	அசல்
3.	வா.சா.ஆ.3	17.10.2019	1 ம் பிரதிவாதி கொடுத்த தொடர்பாதுகாப்பு கடிதம்	அசல்
4	வா.சா.ஆ.4	17.10.2019	விவசாய நிதிக்கான கொதுவை ஒப்பந்தம்	அசல்
5	வா.சா.ஆ.5	17.10.2019	2 ம் பிரதிவாதி எழுதிக்கொடுத்த ஜாமீன் ஒப்பந்தம்	அசல்
6	வா.சா.ஆ.6	17.10.2019	பிரதிவாதிகள் எழுதிக்கொடுத்த பிரகடனம் மற்றும் பொறுப்புணர்வு கடிதம்	அசல்
7	வா.சா.ஆ.7	15.09.2022	கடன் நிலுவை ஒப்புதல் கடிதம்	அசல்
8	வா.சா.ஆ.8	03.04.2025	வழக்கறிஞர் அறிவிப்பு	அலுவலக நகல்
9.	வா.சா.ஆ.9	--	2 ம் பிரதிவாதிக்கு வழக்கறிஞர் அறிவிப்பு கிடைக்கப்பெற்றதற்கான டிராக் கன்சைன்மெண்ட்	கணினி நகல்
10	வா.சா.ஆ.10	25.04.2025	கடன் நிலுவையை காட்டும் கணக்கு பட்டியல்	நகல்

பிரதிவாதிகள் தரப்பு சாட்சி மற்றும் சான்றாவணங்கள்: – இல்லை.

**மாவட்ட உரிமையியல் நீதிபதி (மு.கூ.பொ)
உத்தமபாளையம்.**